

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 12/2021

எனது இலக்கம் : EST-3/POLIC/04/0036
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2021.06.25

அமைச்சுக்களின் செயலாளர்கள்

இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்

மாகாணங்களின் பிரதம செயலாளர்கள்

திணைக்களத் தலைவர்கள்

**உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் அந்நிறுவனங்களில் மாநகர
முதல்வர் / தலைவர், பிரதி மாநகர முதல்வர் / உப தலைவர் / நகரசபை உறுப்பினர் /
பிரதேச சபை உறுப்பினர் ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசியல் உரிமைகள்
உரித்துடைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமை லீவுகளுக்கான திருத்தம்**

தாபன விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 ஆம் உபபிரிவினை திருத்தியமைத்து வெளியிடப்பட்ட 2007.05.22 ஆந் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 13/2007 மற்றும் 2008.01.10 ஆந் திகதிய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 32/91(III) என்பன தொடர்பில் உங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.

02. அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 13/2007 சுற்றறிக்கையினால் திருத்தப்பட்டவாறான தாபனவிதிக் கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 ஆம் உப பிரிவின் படி உள்ளூராட்சி சபை உறுப்பினர் / உப தலைவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்துடனான லீவு நாட்களை 05 முதல் 06 நாட்கள் வரை அதிகரித்து திருத்தியமைப்பதற்கும் அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 32/91(III) சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் படி உள்ளூராட்சி சபையின் தலைவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்துடனான லீவு நாட்களை 07 முதல் 08 ஆக திருத்தியமைப்பதற்கும் 2021.05.03 ஆந் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

03. அதற்கமைய, மேற்கூறப்பட்டவாறு தாபனவிதிக் கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 ஆம் உப பிரிவை திருத்தியமைத்து, அவ்வுப பிரிவின் பின்னர் 2:3:5 என்றவாறு ஒரு புதிய உப பிரிவாகச் சேர்த்து பின்வருமாறு தாபன விதிக்கோவை திருத்தியமைக்கப்படும்.

"2:3:4 உள்ளூராட்சி நிறுவனமொன்றின் பிரதி நகர முதல்வராக/ உப தலைவராக/ நகர சபை உறுப்பினராக/ பிரதேச சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரசாங்க அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு அவர் வகித்த பதவியில் இருக்கும் போதே உள்ளூராட்சி நிறுவனத்தின் கூட்டங்களில் பங்கேற்பதற்கும், அக்கூட்டங்களுடன் இணைந்த வகையிலான பணிகளில் ஈடுபடுவதற்கும் சேவையின் அவசரத் தேவைகளுக்கு உட்பட்ட வகையில் மாதமொன்றுக்கு 06 நாட்கள் சம்பளத்துடனான லீவு வழங்கப்பட வேண்டும்."

"2:3:5 உள்ளூராட்சி நிறுவனங்களில் நகர முதல்வர்/ தலைவர் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அரசியல் உரிமைகளைக் கொண்ட உத்தியோகத்தர்களுக்கு உள்ளூராட்சி நிறுவனத்தின் கடமைகளில் ஈடுபடுவதற்காக மாதமொன்றுக்கு 08 நாட்கள் சம்பளத்துடனான லீவு வழங்கி உத்தியோகத்தருக்கு நிரந்தரப் பதவியில் சேவையில் ஈடுபடுவதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல்

அல்லது

மேலே குறிப்பிட்ட லீவைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத உத்தியோகத்தரொருவர் நகர முதல்வராக / உள்ளூராட்சி நிறுவனமொன்றின் தலைவராக நியமனம் பெற்றால் அல்லது அத்தகைய பதவியொன்றில் பதில் கடமை அடிப்படையில் நியமிக்கப்பட்டால் அல்லது அப்பதவியை வகிக்கவுள்ள முழுக் காலப் பகுதியிலும் சம்பளமற்ற லீவு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள உத்தியோகத்தர்களின் அப்பதவியை வகிப்பதற்கான காலப் பகுதி தொடர்பில் உள்ளூராட்சி நிறுவனத்தின் செயலாளர் உரிய திணைக்களத் தலைவருக்கு உரிய திகதிகளுடன் உடனடியாக அறிக்க வேண்டும் என்பதுடன் குறித்த உத்தியோகத்தர் தமது திணைக்களத் தலைவருக்கு தனியாக அறிவிப்பதும் அவசியமாகும். அத்தகைய அறிக்கையொன்று கிடைக்கப் பெற்றவுடன் திணைக்களத் தலைவர் குறித்த உத்தியோகத்தரை முழுக் காலப் பகுதிக்கும் சம்பளமற்ற லீவு நிலைமையில் வைத்தல் வேண்டும்."

04. இவ் ஏற்பாடுகள் 2021.05.03 ஆந் திகதியில் இருந்து வலுவானதாகவிருக்கும்.

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி

செயலாளர்

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்

உள்ளூராட்சி அமைச்சு